




இன்று இலம்பகம் தங்ககிழங்கு மட்டி அளவெடுத்த 7 யெனினுள் வந்த மட்டி
 தாயலிலை வந்த விலிவெ லயெனினு மட்டி தவகிடுங்கயி லெந்தரத்தி கனினு
 கனினு ரத்தி திகாரண சிவலி தியிடு மலபு ரு திவிமலதி மான
 பனினு மட்டி சிடுபத்தி தநா யிடு பத்தாரெ திரத்தி பிலக லியு மான
 மனினு தளவரணு தி லுனா திலை சிடு மாதாவு மதியு லகிலா தாயு மான
 வினினு ரத்தி தி கி து கயி லெந்தர கோயி லு கி மெ லா கு சத்தி யெனினு தி சி நந யென




அனநாந் மரவிட றரயிலே ற அமலா அர குர பவர காரநவர
 பரவலெய்தல நகரகோயிலு றர துர பங்கயசெவ விலேயபதி கததரயே 18
 அமலயர சூல கமலதயிலு றர நகரய அலதவகு சேகரதலிலய மரநகரயே
 ரிசமலயரய மரநகரமகர தவநகரயே மரநகரயிலு றர சேநிலவளநகரய
 வநகரமலேலேகிடு மததரயே ரிததரயே கோலலகதகரயிலு றர சுவநகரயே
 நகமலேயர சுவரயகயிலவ நகரகோயிலு றர நவகோ அசுததிலே ககரகதகதரயே 19




9
 12
 இயிடுத... சேரிடு... யைவைய... தாய... அமை... திய... வ... வ... வ...
 வ... வ... வ... வ... வ... வ... வ... வ... வ... வ... வ...
 தாய... வ... வ... வ... வ... வ... வ... வ... வ... வ... வ...
 வ... வ... வ... வ... வ... வ... வ... வ... வ... வ... வ...
 வ... வ... வ... வ... வ... வ... வ... வ... வ... வ... வ...
 வ... வ... வ... வ... வ... வ... வ... வ... வ... வ... வ...



நாதிசெயலென்குமலெனாதிடர்தளே... நான்கு... மலென... செநெலவு...
 வரயினுள் காரபதர... விவர... திபு...
 தரயெழு... வர... தி... தி...
 தரயயர... தய... த...
 ப...
 ஏ...



Handwritten Tamil script on a palm leaf manuscript. The text is arranged in three lines and includes a small number '184' on the left side. The script is:
184
நயபவதிசைவெ—து நிரைகுணை—யாநீதரதி—டை யிளவகவதமினும்புயிரநொயுயரநொ
உயப்திபுபதரவிநைகவினெயாநீதரதி—ததரவுவெமைகடுநாகவவயியரநொ
வெயப்திபுபதரவிநைகவினெயாநீதரதி—து—சுடுததகவுநதிநொமிதவாநொ
வெயப்திபுபதரவிநைகவினெயாநீதரதி—சுடுததகவுநதிநொமிதவாநொ—யு6.



... அழகான குடும்பம் ... உம்த பிடியினுடைய ...
 ... கையிய ... பசுரரியருதொலிய ... வேறியுமடுகு வினெச்சல வினெயருதொ ...
 ... பரமாதத ... யாரதொ ... பழகையுதிவகரினயயகுறொ ...
 திய — ④ — ஆனகிடுமையுதிடுவயாரதொ திரமடுசுறிதமபுலுவிவ தருகமாதாவெ — 112

